

# தமிழ்ஹெரிஜன்

தமிழ்ப்பண்ணை வெளியீடு: ஆசிரியகால் பொ.திருக்குடி சுந்தரம், நோயக்கல் கவுசிர் .....

மகாந்மா காந்தியடிகளின் வாரப் பத்திரிகை

31]

சென்னை—ஞாயிறு, நவம்பர் 10, 1946.

[கிலை. அணு. 2

## பஞ்சத்தை எதிர்த்து நீற்கும் ஒரு இந்திய கிராமம்

பெல்காடா என்னும் கிராமம் தகவினைப் பூமியை ஹள்ள ஒரு கிராமமாகும். அது கண்ணியா குமாரி யிலிருந்து 400 மைல் தூரத்திலும் மேற்குக் கடற்கரையிலிருந்து 100 மைல் தூரத்திலும் கிழக்குக் கடற்கரையிலிருந்து 100 மைல் தூரத்திலும் இருக்கிறது. அங்கே வருஷத்தில் 20 இஞ்சு மழை பெய்கிறது; முற்றிலும் விவசாயம் மட்டுமொட்டக்கும் கிராமமாகும். சாதாரணமான காலங்களில் அங்குள்ள வர்கள் அங்கே உண்டாகும் புஞ்சை தானியங்களையும் பருப்பு தினுக்களையுமே உணவாக உபயோகிக்கிறார்கள். மாம்பழங்களும் வாழைப்பழங்களும் உண்பதுண்டு. கள் இறக்கிக் குடிக்கிறார்கள். பருத்தியும் சிலக்கடலையும் ஆமணக்கு விதையும் உற்பத்தி செய்து அவைகளை விற்றுவரும் பணத்தைக் கொண்டு அரிசியும் துணியும் வாங்கிக் கொள்கிறார்கள். சௌக்கியமாக வாழுவதாகச் சொல்ல முடியாது. ஆனால் ஏதோ ஒரு விதத்தில் காலங்களிலிருந்து போதுமானதாக இருக்கிறது.

சாதாரணமான காலங்களில் என்று சொன்னேன். ஆனால் எல்லாம் வானத்தைப் பார்த்தே நடக்கவேண்டி இருப்பதால் சாதாரணமான காலமென்பது அழுர் வமாக வே காணப்படு கின்றது. 1945-ம் வருஷம் கொஞ்சம்கூட சாதாரணமான காலமாக இருக்கவில்லை. அந்த வருஷத்தில் சிறிது கூட மழை பெய்யவில்லை. பழிக்களெல்லாம் பட்டுப்போய் விட்டன. மரங்களில் உள்ள இலைகள்கூட உதிர்த்து போய் விட்டன. ஆடு மாடுகள் பட்டினி கிடந்தன, யுத்த காலத்தில் தீர்க்கக் கரிசன யில்லாமல் கையாண்டு வந்தக் கொள்கைகளின் காரணமாக அதற்கு முந்தொ வருஷங்களில் உபரியா யிருந்த தானியங்களை எல்லாம் விற்றுத்தீர்த்து விட்டார்கள். ஆதலால் பஞ்சத்தை எதிர்பார்க்க வேண்டிய சிலைமையே ஏற்பட்டது. பன்னிரண்டு மாதங்களும் பட்டினிப்பேய் ஜாரச்சுற்றிக் கொண்டிருந்தது. சில சமயங்களில் உள்ளே வந்து விடும்போல் கூட தோன்றிற்று. ஆனால் இன்று அது வெகு தூரத்திற்குப் போய் விட்டது. அநேகமாக தூரத்தில் அடிக்கட்டுப் பட்டு விட்டது என்றே சொல்லலாம். புதிய பழிகள் நன்றாக வளர்ந்து அறுவடைக்குத் தயாராக இருக்கின்றன. அந்தக்கிராமம் மைசூர் சமஸ்தானத்திலுள்ளது. அந்த சமஸ்தான சர்க்கார் ஆரம்பத்தில் மெதுவாகவே காரியங்களைச் செய்தபோதிலும் அவசிய மேற்பட்ட சந்தர்ப்பங்களில் உணவில்லாமல் கஷ்டப்பட்ட ஜனங்களுக்கு உணவு கொடுப்பதற்குப் போதுமான ஏற்பாடுகளைச் செய்தார்கள்.

இந்தக் காரியத்தை மைசூர் தனியாகச் செய்துவிட முடியாது. அந்தக் கிராமத்துக்கு உணவு வெகு தூரத்திலிருந்து வரவேண்டிய தாயிருந்தது. மைசூரின் மேற்குப் பகுதிக்கு மழை மேற்கே

இருந்து வருகிறது. பெல்காடா கிராமத்துக்கு கிழக்கே இருந்து வருகிறது. மேற்குப் பகுதி பெல்காடா கிராமத்திலிருந்து 10 மைல் தூரத்திலிருக்கிறது. அங்கே 1945-ல் மழை பெய்யாமல் இருக்கின்லை. அங்கே கொஞ்சம் அரிசி பரியாக இருந்தது. ஆனால் அது சீக்கிரம் கெவழழிந்து விட்டது. தகவினாக்கிலுள்ள மற்ற கிராமங்களைப் போலவே பெல்காட்டா கிராமமும் இந்திபாளிலுள்ள தூரமான இடங்களிலிருந்தும் அயல்நாடுகளிலிருந்தும் உணவு இறக்குமதியை எதிர்பார்த்து விற்க வேண்டியதாக இருந்தது. இந்த கிராமத்தார் கடலோ தியோந்காமோ பார்த்ததில்லை. ஆனால் பல கண்டங்கள் சேர்ந்து இந்த கிராமத்தைக் காப்பாற்றின. ஆன்து ரேவியாவிலிருந்து கோதுமை மாவும் கான்டாவிலிருந்து கோதுமையும், அமெரிக்காவிலிருந்து மக்காச் சோலமும் வந்தன. சமீபத்தில் எகிப்திலிருந்து சோலம் வந்தது. அந்தக் கோணியை பிரித்துப் பார்ப்பதற்குமுன் எவ்விதமான தானியமோ என்று என்னினாகள். அதைப் பிரித்துப் பார்த்த பொழுது தங்கள் புஞ்சைக் காருகளில் பயிராயிருக்கும் சோலாந்தான் என்று அறிந்து கொண்டார்கள். சமீபத்தில் பர்மர் அரிசியும் வந்தது. அல்லாம் வைத் தாபாத, வின்து, போன்ற பிரேதேசங்களும் தானியங்களை அனுப்பி யிருக்கின்றன. பெல்காடா கிராமவாசிகளைப் பட்டினியிலிருந்து காப்பாற்ற உலக முழுவதுமே ஒன்று கூடி சதி யாலோசனை செய்வது போல் தோன்றுகிறது.

நாங்கள் போஸ்ட் மாஸ்டர் வீட்டில் காப்பிகுடித்துக் கொண்டிருந்த பொழுது இந்த விஷயத்தைப்பற்றிச் சிகித்ததுக் கொண்டிருந்தேன். அப்பொழுது போஸ்ட் மாஸ்டர் திடீரென்று “சரியான சமயத்தில் கடவுள் எங்களுக்கு மழையை அனுப்பி இருக்கிறார். அவருக்கு வந்தனம் செலுத்துகிறோம்” என்று கூறினார். இந்த விஷயத்தைப் பற்றி சிந்திக்க ஆழிப்பதேன். பயந்து கொண்டிருந்த ஜனங்களுக்கு நம்பிக்கை உண்டாயிருக்கிறது. இப்பொழுது அவர்கள் ஆஸ்திரேவியாவுக்கும் அமரிக்காவுக்கும் எகிப்துக்கும் பர்மாவுக்கும் வந்தனம் செலுத்துவதோடு கடவுளுக்கும் வந்தனம் செலுத்த ஆரம்பித்திருக்கிறார்கள்.

அந்தக் கிராமத்தைப் பற்றிய இன்னும் சில விஷயங்கள் எனக்குச் சந்தோஷத்தைத் தருகின்றன. என்னிடம் இரண்டு சிறு பெண் குழந்தைகளைக் காட்டினார்கள். ஒருத்திக்கு சரும நோயும் மற்றொருத்திக்கு அஜீன் கோட்டு உண்டாகி இருந்தன. விட்டமின் என்னும் ஜீவசத்து மாத்திராகள் ஒழுங்காக கொடுக்கப்பட்டிடின் காரணமாக இப்பொழுது குண மடைந்திருக்கிறார்கள். இது போலவே இன்னும் பலர் குண மடைந்திருப்பதாகச் சொன்னார்கள். இவர்களுக்கு மருந்து கொடுத்த டாக்டரைச் சந்தித்தேன். அவர் வைத்தியப் பட்டம் பெற்ற வாலிபர். சாதாரணமாக வைத்தியப் பட்டம் பெற்றவர்கள்

பணங்கொடுக்கக் கூடிய பணக்காரர்கள் உள்ள பட்ட னங்களிலேயே வசித்து வருகிறார்கள். ஆனால் இந்த வாலிப் வைத்தியர் அந்தக் கிராமத்திலிருந்து கொண்டு பக்கத்திலுள்ள ஐந்து கிராமங்களுக்குச் சேவை செய்து வருகிறார்.

“உணவுப் பொருள்கள் குறைந்து விட்டதால் நோய் கள் அதிகரித்து விட்டனவா?” என்று நான் அவரிடம் கேட்டேன்.

அதற்கு அவர் “ஆம் முக்கியமாக வயிற்றுக் கோளாறுகளும் சரும வியாதிகளும் அதிகரித்திருக்கின்றன” என்று பதில் சொன்னார்.

இரு மணி நேரங்கழித்து உயர்ந்த பதவிலுள்ள ஒரு டாக்டரைச் சந்தித்தேன். அவர் மூன்று வருஷ காலம் பட்டாளத்தோடு ஜிரோப்பாவுக்குப் போய் வந்தவர். அவர் என்னிடம் “நான் உணவுக் கஷ்டம் ஏற்பட்ட ஜில்லாக்களை வெல்லாம் ஐந்து வார காலம் சுற்றுப் பிரயாணம் செய்திருக்கிறேன். ஏதோ சில இடங்களில் சரும நோய் கொஞ்சம் அதிகப்பட்டது போல் தோன்றுகிறதே தவிர மற்றப்படி எந்த நோயும் அதிகப் பட்டதாகத் தெரியவில்லை” என்று கூறினார்.

ஆனால் இரண்டு டாக்டர்கள் வேறு வேறுக அபிப் பிராயங்கள் கூறும்பொழுது எவ்விடையை அபிப்பார யத்தை ஏற்றுக் கொள்ளவேண்டும் என்று தீர்மானித்தலில் எனக்கு எவ்வித கஷ்டமூம் ஏற்பட வில்லை. அங்கே இடங்களில் குழிக்கக் கூட நல்ல தண்ணீர்களைக்கவில்லை. அத்துடன் அரைப் பட்டினி யான காலம். அப்படி இருந்தும் எந்த விதமான பெரிய தொட்டு நோயும் ஏற்படா திருந்து கடவுள் புண்ணியானதான். அந்த மட்டுக்கும் அந்தப் பெரிய டாக்டரும் அவருடைய சிப்பங்கிளும் சந்தோஷப் பட்டுக் கொள்ளலாம்.

பெல்காட்டா கிராமம் நம்பிக்கை விறைந்த கிராமமா ஶிருக்கிறது. அதைச் சுற்றி யள்ள கிராமங்களும் அந்த விதமாகவே காணப்படுகின்றன. ஆனால் அந்த ஜில்லா மாதிரியே இந்தியா முழுவதும் இருக்க மாட்டாது.

தக்கின பீட்டுமியிலுள்ள கிராமவாசிகளின் பிரதான உணவு புஞ்சசைத் தானியங்களே யாகும். இப்பொழுது அந்தப் பயிர்கள் அங்கே அறுவடைக்குத் தயாராக இருக்கின்றன. ஆனால் 200-மைலுக்கு அப்பாலுள்ள சென்னைமாகாணக் குழியானவர்கள் இன்னும் போதுமான உணவுப் பங்கிடு இல்லாமல் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அங்கே போதுமான அளவு அரிசி கிடைக்கவில்லை. மைசூரில் உள்ளவர்களும் கூட அதிகமாக அரிசி அனுப்பும்படி வேண்டிக் கொள்ளுகிறார்கள். தென் இந்தியாவில் வினையும் அரிசி விறப்பனைக்கு 1947-ல் ஜனவரியிலோ பிப்ரவரியிலோ தான் வந்து சேரும். அதுவரை இடை இடையே பர்மா, ஸயாம, ஜாவா முதலையும் அயல் நாடுகளிலிருந்தும், அல்லாம், ஒரிஸ்லா போன்ற இதர மாங்காணங்களிலிருந்தும் அரிசி வந்து கொண்டிருக்கும். கோடிக்கணக்கான மக்கள் உயிரோடிடிருக்க வேண்டும்; போதாக குறைக்கு அமெரிக்காவிலிருந்து கொதுமையும் வந்து கொண்டிருக்க வேண்டும். அப்படி இவை வந்து கொண்டிருக்குமா என்பது தெரியவில்லை. தென் இந்தியாவின் நிலைமை இதுவானால் வங்காளத்தின் நிலைமை எதுவோ யார் அறிவார். தென்னிந்தியா முழுவதிலும் பாலும் ஜீவசுத்து மாத்திரைகளும் குழந்தைகளுக்குக் கொடுக்கப்படுவதால் பஞ்சம் வராமல் தடுக்கப்பட்டு வருகிறது. சென்ற வாரத் தில் திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் ஏராளமான சிறு குழந்தைகள், கொடுக்கப்பட்ட பாலைக் குடித்து

விட்டு இன்னும் வேண்டு மென்று கேட்பதைக் கண்டேன். ஆனால் எங்குபார்த்தாலும் கேட்கப்படும் கூக்குரல் யாதெனில் அரிசியும், கோதுமையும் அதிகமாக வேண்டுமென்பதே. கடவுள் மக்களுடைய ஹிருதயத்தி லிருந்துகொண்டு பிறர்க்கு, உதவி செய்யும்படி தூண்டிக் கொண்டிருப்பதால் ஒவ்வொரு தேசத்தாரும் பிற நாடுகளில் பட்டினி கிடக்கும் தங்கள் சேகோதர் சேகோதரிகளுக்கு உதவி செய்வார்கள் என்றே நம்புகிறேன்.

சித்திரதூர்க்கம்

ஹூரேஸ் அலக்சாந்தர்.

என் கருத்து :—இந்தக் கட்டுரையை எழுதியவர் கடவுளுக்கு வச்சன மளிக்கின்றார். தமக்குத் தாமே உதவி செய்து கொள்கிறவர்களுக்கே கடவுள் உதவி செய்கிறார் என்று கூற விரும்புகின்றேன். கிராமத்திலுள்ள ஜனங்களுக்குத் தங்களுக்கு. அதிகமான உணவை உற்பத்தி செய்து கொள்ளும்படி கற்றுக் கொடுக்க வேண்டும். அப்பொழுதுதான் வெளியிலிருந்து உதவியும் கிடைக்கும்; அந்த உதவி சந்தோஷம் தருவதாயும் இருக்கும்.

[கல்கத்தாவுக்குப் போகும் ரயிலில்] 29—10—46 மோ. க. காந்தி.

### நீரிஸ்ஸா ஸவர ஜாதியார்

ஸ்வாமி பைரவானந்தர் என்பவர் ஜோத்பூரில் பிறந்து வளர்ந்து இப்பொழுது ஒரிஸ்ஸா மாகாணத்திலுள்ள கட்டாக் ஜில்லா மேடூடுப் பிரதேசங்களில் வாழுங்கு வரும் ஸவர்கள் என்னும் மலை ஜாதியாருடன் வசித்து வருகிறார். அந்த ஜாதியார் சண்டி தேவதை பெயரால் சண்டிக்கோல் என்று அழைக்கப்படும் பள்ளதாக்கிலேயே வாழுங்கு வருகிறார்கள். அவர் அந்த தேவதைக்கு அந்தக் காட்டில் ஒரு கோவில் கட்டி அதில் காலையும் மாலையும் பிரார்த்தனை நடத்தி வருகிறார்.

அவருடைய வேண்டு கோளுக்கிணங்கி மார்வாரி நண்பர் ஒருவர் அங்கே ஒரு தாம் சத்திரமும் மகாதேவர் ஆலயமும் கட்டியிருக்கின்றார். அந்த யிடங்களுக்குத் தண்ணீர், அருகிலுள்ள சனையிலிருந்து 3 அங்குலக் குழாய் வழியாகக் கொண்டுவந்து ஒரு பெரிய குளத்தில் தேக்கி வைத்துக் கொள்கிறார்கள். அந்த நீர் பசுவின் வாய் போல் செய்த துவாரத்தின் வழியாக வந்து தடாகத்தில் விழுகின்றது. அந்தத் தெளிவான நீரில் ஸ்கானம் செய்வது பரமானந்த மாயிருக்கிறது.

சுமார் மூன்று வருடங்களுக்கு மூன்னர் ஸவரவுகுப்புக் குழந்தைகளுக்காக ஆமப்ப படசாலை ஒன்று துவக்கப்பட்டது. பைரவானந்த ஸ்வாமியே அதை நடத்தி வந்தார். மூன்று வருடங்களாகிய இந்தச் சொற்பகாலத்துக்குள் இவ்வளவு மூன்னேற்றம் ஏற்பட மூடியுமா என்று சந்தேகித்துக் கொண்டுதானிருக்கேன். நேரில் போய்ப் பார்த்த மின்னரே என் சந்தேகம் கீங்கிற்று.

சபரி என்பவன் ராமரீனுக்காகப் பழங்களைப் பறித்து வந்து இனிய சுவையுடையனவா என்று தானே சுவைத்துப் பார்த்துச் சேகரித்து வைத்த கடையை ராமாயனம் படித்தவர்கள் அறிவார்கள். கட்டாக் ஜில்லாவிலுள்ள ஸவர ஜாதியார் களங்கப்படற்றவர்கள். விறகு வெட்டி ஜீவனம் செய்பவர்கள். அவர்கள் பெண்கள் காட்டில் போய் விறகு வெட்டிக் கொண்டு வந்து பக்கத்திலுள்ள கிராமங்களில் வெளியிலிருந்து வருகிறார்கள். என்ன என்ன வேலைகள் என்று நகரவாசிகள் கற்பனை செய்து

கூடப் பார்க்க முடியாது. பெற்றேர் அவர்களைப் பாடசாலைக்கு அனுப்பப் பிரியப்படுவதில்லை. அவர்களில்லாமல் அவர்களுக்கு முடியாது. அப்படி யிருந்தும் பைரவானங்கள் ஸ்வாமி அந்தக் குழந்தைகளைத் தமிழ்நடைய பாடசாலைக்கு வரும்படி செய்திருக்கிறார். அதற்குக் காரணம் அவர் அந்த ஜனங்களுக்குக் கஷ்டம் ஏற்படும் சமயங்களில் அவர்களுக்குச் சேவை செய்தும் தமிழ்நடைய பணக்கார நண்பர்களைக் கொண்டு சில சமயங்களில் அவர்களுக்கு நல்ல உணவு கொடுக்கும்படி செய்தும் அவர்களுடைய அனைப்படி சம்பாதித்திருப்பது தான். அவர்களுடைய குழந்தைகளுக்கும் பகலில் அவஸ்கார காருடு து வருகிறார். அத்துடன் வருஷத்தில் இரண்டு முறை அவர்களுக்குத் துணி வாங்கியும் தருகிறார். மூன்று வருஷங்கள்தும் 30 குழந்தைகள் பாடசாலைக்கு வந்து கொண்டிருந்தார்கள். இப்பொழுது 108 பேர் வருகிறார்கள். முதலில் ஒரே ஒரு ஆசிரியரைக் கொண்டு ஆரம்பிக்கப்பட்ட பாடசாலையில் இப்பொழுது மூன்று ஆசிரியர்கள் கல்வி போதித்து வருகிறார்கள். பாடசாலைக்கும் ஆசிரியர்களுக்கும் நல்ல கட்டடங்களும் கட்டப்பட்டுள்ளன.

ஆயினும் ஸ்வர ஜாதிச் சிறுவர்களுக்காக ஆரம்பிக்கப்பட்ட இலவச விடுதியானது இப்பொழுது நடக்கில்லை. பெற்றேர்களுக்குக் குழந்தைகளை விட்டுப் பிரிய முடியாமலிருப்பதே காரணம். அவர்கள் சுறுவது இது :—

“நாங்கள் எங்கள் 10, 12 வயதுச் சிறுவர்களை விவசாயிகளிடம் வேலை பார்க்க அனுப்பினால் அவர்களுக்கு உணவும் உடையும் இலவசமாகக் கிடைப்பதோடு மாதங்தோறும் ரூ 5 முதல் 10 ரூ வரை ஊதியும் கிடைக்கிறது. ஆதலால் எங்கள் குழந்தைகள் உங்கள் விடுதியில் வந்து தங்கியிருக்க வேண்டுமானால் நீங்கள் உணவு மட்டும் இலவசமாகக் கொடுத்தால் போதாது.”

ஸ்வர ஜாதியார் ஏழைகளானபடியால் அவர்கள் இவ்விதம் சூறவுகில் எவ்விதத் தவறும் கிடையாது. 1941-ம் வருஷத்தில் காலஞ் சென்ற கோபால் கிருஷ்ணக் கோக்கலே இலவசக் கட்டாயக் கல்வி மட்சோதாவைக் கொண்டுவந்த போது அதை எதிர்த்துக் காலஞ் சென்ற தர்பங்கா மஹாராஜா இதே வாதத்தைக் கூறியது இப்பொழுது என்னுடைய நூபகத்துக்கு வருகிறது. நாலீந்து வருஷங்களுக்குக்கூட விவசாயிகள் தங்கள் குழந்தைகளைப் பாடசாலைகளுக்கு அனுப்ப முடியாகிறது அவர் கூறார். விவசாயி நிலைமையே அப்படியானால் ஒரு அங்குலம் சிலம் கூட இல்லாமல் விற்கு வெட்டியுமால் வெட்டியும் காலம் கழிக்கும் ஸ்வர ஜாதியாருடைய நள்மையை உத்தேசித்துத் தனி இலாகா ஏற்படுத்தி இருக்கின்றன. இந்த மூன்னேற்ற மில்லாத ஜனங்களுடைய கல்விக் காகவும் பொருளாதார முன்னேற்றத்துக் காகவும் ஒவ்வொரு வருஷமும் வட்சக் கணக்கான பணம் செலவு செய்ய வேண்டியது அவசியமாகும். இந்த இரண்டரைக் கோடி ஜனங்களில் 2 கோடி ஜனங்கள்

சமதளத்திலும் 3 கோடி ஜனங்கள் காடுகளிலும் மலைகளிலும் வலிக்கிறார்கள். இவர்களுக்கு நாம் நண்பர்களாயிருந்து உதவி செய்யவேண்டியது அவசியமாகும்.

ர. வி. தக்கார்

இதிலிருந்து நாம் அறிந்துகொள்ள வேண்டியது யாதெனில் இந்தியாவுக்குத் தேவையான கல்வி பானது கைத்தொழில் மூலம் கற்பிக்கப்படும் மூலா தாரக் கல்வியே என்பதாகும்.

புது தில்லி — 25-10-46 — மோ. க. காந்தி.

### மிருகங்களுக்குச் செய்யும் கொடுமை

மைசூர் வாசியான ஒருவர் எழுதுகிறார் :—

“நான் தங்களுக்கு ஒரு சிறிய விஷயத்தைப் பற்றி எழுத விரும்புகின்றேன். அது சிறியதானாலும் பங்களூர் நகரத்திலுள்ள கால்நடைப் பவுண்டுகளில் அடைக்கப்படும் நாய்களுக்கும் ஆடு மாடுகளுக்கும் இருப்பதா இறப்பதா என்ற விஷயத்தைப் பொருத்த தாகும். அங்கு வெளியைக் கொடுமையைக் கேவலமாக இருக்கிறது. அந்த மிருகங்கள் யாதொரு தவறும் செய்யாகிறுக்க அவைகளை அடைத்து வைத்து சரியான படி தீனி போடாமலும், தண்ணீர் காட்டாமலும் இருக்கிறார்கள். வேதகளை இல்லாமல் நாய்களைக் கொல்லக் கூடிய கருவி கொஞ்ச காலமாக பழுதாயிருக்கின்றது. பழுது பார்க்க எவ்வித முயற்சியும் செய்யப்படவில்லை. அதனால் விஷங்காடுத்துக் கொல்லும் கொடுமையான முறையைக் கைபாளுகிறார்கள்.”

என் கருத்து :— சொந்தக்காரர் இல்லாமல் திரியும் நாய்களைக் கொல்லும்படியாக போசனை சொல்லும் தூர்பாக்கியம் எனக்கும் ஏற்பட்ட துண்டு. ஜனங்கள் அத்தகைய நாய்களுக்கு உணவு கொடுத்து ஜனங்களுக்கு கேடு உண்டாகும்படி செய்து விடுகிறார்கள். அவர்கள் இரக்கங்காட்டுவதாக எண்ணிக்கொள்கிறார்கள். ஆனால் அது உண்மையான இரக்கமல்ல. அவாகள் இப்படிச் செய்வதால் மனிதர்களுக்குக் கொடுமையே செய்கிறார்கள். ஆதலால் அந்த நாய்களைக் கொல்ல வேண்டியது அவசியமாகிறது. ஆனால் அத்தகைய நாய்களை கொல்லவேண்டுமென்று சொல்கியேனே தமிழ் அடைத்து வைத்து சித்திரவைத் தெய்வேண்டுமென்று சொல்லவில்லை. நமக்கு இரக்க உணர்ச்சி இருக்குமானால் நாம் அவைகளை நோவில்லாத விதத்தில் ஒரு கண்டத்தில் இறந்து போகும்படியாகச் சொய்யவேண்டும். ஒரு வேலை இந்தங்கூரிப்பிகைப்படுத்தி கூறுகிறோ என்னவோ, எப்படியானாலும் அந்த முனிசிபாலிடியும் அது போன்ற இதர ஸ்தாபனங்களும் இரக்க உணர்ச்சியுடன் காரியங்களைச் செய்ய வேண்டியது அவசியமாகும்.

[கல்கத்தாவுக்குப் போகும் ராவில்] 29-10-46 மோ. க. காந்தி.

### கல்யாணப் பல்லக்கு

ஐக்கிய மாகாணத்தில் ஹரிஜன் வகுப்பைச் சேர்ந்த மணமகன் குதிரை மேலோ அல்லது வேறு வாகனத் திலோ பவனிவரக்கூடாது என்று ஒரு வழக்கம் இருந்து வருகிறது. இப்படிப்பட்ட வழக்க மிருந்த போதிலும் இனிமேல் யாரும் அத்தகைய பவனியைத் தடுக்கக் கூடாது என்று சர்க்கார் உத்திரவு போட்டிருக்கிறார்கள். ஆதலால் கார்வால் ஜில்லாவில் பல்வக்கு ஊர்வலம் சம்பந்தமாக ஏற்பட்டுள்ள வழக்கு ஓய்ந்து போகுமென்று நம்புகிறேன்.

[கல்கத்தாவுக்குப் போகும் ராவில்] 29-10-46 மோ. க. காந்தி.

# தமிழ் ஹரிஜன்

தமிழ்ப்பள்ளி வினாக்கல் அவையில் போதுமான நடந்து நடைபெற்றது

நவம்பர் 10 ஞாயிறு

1946

## பிகாருக்கு என் வேண்டுக்கோள்

நான் கனவு கண்ட பிகார் அதைப் பொய்யாக்கி விடுவதாகத் தோன்றுகிறது. எனக்கு வரும் செய்தி கள் ஒருக்கலீப் பட்சமாகவு மிருக்கலாம், மிகைப்படுத் திக் கூறியதாகவு மிருக்கலாம். அவைகளை நான் ஆதாரமாகக் கொள்ள வில்லை. மத்திய அரசாங்கத் தின் பிரதம மந்திரியும் அவருடன் சேர்ந்த மற்றொரு மந்திரியும் பிகாருக்குச் சென்றவர்கள் அங்கேயே மிருந்து கொண்டிருப்பதுவே, பிகாரில் நடக்கும் அக்காரமங்களை வாய்ப்பிட்டுச் சொல்லுவதாக மிருக்கின்றது. வங்காளத்தில் மூஸ்லிம் லீக் அரசாட்சி மின் கீழ் நடைபெறும் காரியங்கள் இவைகளைவிடக் கெட்டதாக இல்லாவிட்டாலும் நல்லதாக இல்லை என்றும் வங்காளத்தில் நடந்த அக்கிரமங்களின் காரணமாகத்தான் பிகாரில் அக்கிரமங்கள் நடக்கின்றன என்றும் பதில் சொல்லி விடுவது எனிதான் காரியமே. ஆனால் ஒரு கட்சிபார் தீய செயல் செய்வதைக் கொண்டு மறு கட்சியார் தீய செயல் செய்வதை கியாயம் என்று கூற முடியாது. அதி மூம் அந்தக் கட்சியானது வெகுகாலமாக அரசியல் துறையில் நல்ல விதமாகவே காரியங்கள் செய்து நல்ல புகழ் அடைந் திருப்பதால் கொஞ்சங்கூட கியாயமென்று சொல்லமுடியாது. நான் ஒருவாரா காலத்துக்கு அதிகமாகக் கல்கத்தாவில் இருந்து வங்கபோதிலும் இன்னும் எனக்கு வங்காள அட்டு மியத்தின் அளவு இவ்வளவென்று தெரியாது என்பதை ஒப்புக்கொள்கின்றன. பிகார் என்னை அழைத்த போதிலும் நான் நோவக்காளிக்குப் போகும் திட்டத்தை மாற்ற விரும்பவில்லை. மூஸ்லிம் லீக் வகுப்பு வாதம் உடையது என்று அதன் மீது காங்கிரஸ் காரர்கள் குற்றம் சாட்டி வந்திருக்கிறார்கள். அப்படியிருக்க மூஸ்லிம் லீக் வகுப்புவாத அட்டுமியங்கள் செய்தால் காங்கிரஸ் காரர்களும் அதற்காக வகுப்புவாத அட்டுமியங்கள் செய்வதா? பிகாரி அவள் ஜனங்களில் 14-சதமாண மாக மிருக்கும் மூஸ்லிம்களைக் காட்டுமிராண்டித் தனமாக நச்க்க விரும்புவது தேசிய மாகுமா?

பிகாரில் சில ஆயிரக்கணக்கான ஜனங்கள் தவறு செய்ததற்காக பிகாரிலுள்ள ஜனங்கள் எல்லோரை முயமே நான் கண்டிக்கூடாது என்று எனக்குச் சொல்ல வேண்டிய அவசியமில்லை. ஆனால் பிகார் ஒரு பிரிஜ் கிஷோர் பிரசாதையும் ஒரு ராஜேங்கிர பிரசாதையும் உற்பத்தி செய்து விட்டதற்காகப் பெருமை பேசிக்கொள்ள வில்லையா? பிகாரில் அட்டுமியங்கள் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கும் மானால் இந்தியாவிலுள்ள இந்துக்கள் எல்லோரும் உலகத்தால் கண்டிக்கப்படுவார்கள். அதுதான் உலகத்தின் போக்கு. அதில் தவறேன்றும் இல்லை. பிகாரிலுள்ள இந்துக்கள் அக்கிரமங்கள் செய்தால், “காங்கிரஸானது தன்னிடத்தில் கில் சிக்கியக்களும் மூஸ்லிம்களும் கிறிஸ்தவர்களும் பார்லிக்களும் பிற மூம் சேர்க்கிருப்பதாகப் பெருமை பேசிக்கொண்ட போதிலும் அது ஒரு விண்டு ஸ்தாபனமே” என்று காயிதே ஆஜாம் ஜினானு குத்திக்காட்டுவது நியாயமாகவே ஆய்விடும். பிகாரிலுள்ள இந்துக்கள் தங்களை டைபேயே சிறுபான்மையோராக உள்ள மூஸ்லிம்களீச் சேகோதரர்களாக எண்ணிப், பெரும்பான்மையேயோராக உள்ள இந்துக்களுக்கு அளிக்கும் பாதுகாப்பை

அவர்களுக்கும் அளிக்கக் கடமைப்பட்டவர்கள் ஆவர்கள். காங்கிரஸ் கொரவத்தை உயர்த்துவதற்காக எவ்வளவோ நல்ல காரியங்களைச் செய்த பிகார் மாகாணம், தானே தனக்குக் குழி வெட்டிக் கொள்ள முற்படலாமா?

நான் என்னுடைய அஹிம்சையைப் பற்றி எந்த விதத்திலும் வெட்கப்படவில்லை. சரியான சமயத்தில் நான் எவ்வளவு தூரம் அஹிம்சையை அனுஷ்டுதிக்கக் கூடிய சுக்தியுடையவனு யிருக்கிறேன் என்று பரிசோதித்து அறிக்கு கொள்வதற்காகவே நான் வங்காளத்துக்கு வந்திருக்கிறேன். நான் இந்தக் கடிதத்தில் உங்களுக்கு அஹம்சையைப் பற்றிச் சொல்ல விரும்பவில்லை. ஆயினும் நீங்கள் செய்திருப்பதாகச் சொல்லப்படும் காரியங்கள் ஒருபொழுதும் வீரச் செயல்களாகக் கருதப்படமாட்டான்று உங்களுக்குக் கூற விரும்புகின்றேன். 1000 பேர் சேர்ந்து 100 பேரை அடித்துக் கொல்வது வீரம் அன்று; கோழமுத்தனத்தைவிடக் கேடுகெட்ட காரியமாகும். அது தேசியத்துக்கும் எந்த மதத்துக்கும் உகந்த தன்று. நீங்கள் அடித்தவனை அடித்திருந்தால் உங்களையாரும் குறை கூறத் துணியமாட்டார்கள். ஆனால் நீங்கள் செய்திருக்கும் செயல்கள் உங்களை இழிப் படுத்துவதாகவும் இந்தியாவைக்கீழே தள்ளுவதாகவுமே மிருக்கின்றன.

நீங்கள் பண்டித ஜவகர்லால்ஜியிடமும், நிஷ்டார்சாகேபிடமும், டாக்டர் ராஜேங்கிரப் பிரசாதிடமும். அவர்களும் அவர்களுடைய ராணுவமும் போய்விடவேண்டும் என்றும், அவர்கள் இந்தியாவின் காரியங்களைக் கவனிக்க வேண்டுமென்றும் சொல்லவேண்டும். நீங்கள் மனிதத் தன்மையில்லாமல் நடந்த கொண்டதற்காகப் பச்சாத்தாபப் பட்டு மூஸ்லிம்களை உங்கள் உடன் பிறந்த சேகோதர சேகோதரிகளைக் காப்பாற்றுவது போல் காப்பாற்றுவதாக உறுதி கூறினால் தான் அவர்கள் அப்படிச் செய்ய முடியும். நீங்கள் மூஸ்லிம் அகத்களுடைய வீடுகளைத் திரும்பக் கட்டிக் கொடுக்கவேண்டும். அதற்காக உங்களுக்கு உதவி செய்யும்படி உங்கள் மந்திரிகளைப் பேர்க்கெட்டுக் கொள்ளவேண்டும். மூஸ்லிம் அகத்கள் ஒருவர் கூடப் பாக்கியில்லாமல் தங்கள் வீடுகளுக்குத் திரும்பும்படி நீங்கள் ஓயாமல் உழைக்கவேண்டும்.

நான் என்னை உங்களில் ஒருவனுகவே கருதுகின்றேன். அப்படிக் கருதுவதற்குக் காரணம் என்னிடம் நீங்கள் காட்டும் அன்பே யாரும். பிகாரி அவள் இந்துக்கள் எவ்வளவு நல்ல காரியங்கள் செய்யமுடியும் என்பதை நீங்கள் அறிக்கிருப்பதாகக் காட்டிக் கொண்டிருப்பதை விட நான் அகிக்மாக அறிவேன். ஆகாரம் உங்களுக்கும் பரிகாரம் செய்யாமல் இருக்க முடியாது. தேக ஆரோக்கியத்தின் பொருட்டு நான் கல்கத்தாவுக்கு வந்தும் எவ்வளவு குறைந்த ஆகாரம் உண்ண முடியுமோ அவ்வளவு குறைந்த ஆகாரம் உண்ணுகிறேன். முதலில் தேக ஆரோக்கியத்திற்காகக் குறைந்ததுக்கு கொண்டபோதி அம், பிகார் அட்டுமியத்தின் பரிகாரமாக அந்தக் குறைந்த அளவு ஆகாரத்தைபே இப்பொழுதும் உண்டு வருகிறேன். இந்தக் குறைந்த அளவு ஆகாரத்தைக் குறைந்து உண்டு வந்தால், மரணம் ஏற்படும். ஆனால் பிகார் மக்கள் திருந்தாமல் இருப்பார்களானால் இந்தக் குறைந்த அளவு ஆகாரத்தை உண்ணுவதின் மூலம் இறக்கும்வகை உண்ணுவிருப்பதாக இருக்கிறேன். இந்தப் பிராயச் சித்தத்தை மேற்கொள்வது என்னுடைய புனிதமான கடமையாக நான் கருதுவதை பிகார் மக்கள் வேறுவிதமாக அர்த்தப்படுத்திக் கொள்வார்கள் என்ற அபாயம் கிடையாது.

எந்த நண்பரும் எனக்கு உதவி செய்யவோ என்னி  
டம் அனுதாபம் காட்டவோ ஒழிவு வர வேண்டாம்.  
அன்பு நிறைக்க நண்பர்கள் என்னுடனிருக்கிறார்கள். நான் உண்ணைவிரதம் இருப்பதைப் பார்த்து  
மற்றவர்களிருக்க ஆரம்பித்தால் அது முற்றிலும் தவ  
ருமாகும், அசம்பாவிதமுமாகும். அனுதாப உண்ணை  
விரதமிருக்க அவசியம் ஏற்படவில்லை. அக்கையை  
காரியம் தீங்கே செய்யும். என்னுடைய பிராயக்  
சித்த மூலம் நான் செய்ய விரும்புவது யாதெனில்  
என்னை அறிந்து என்னை நம்புகிறவர்களுடைய மனச்  
சாட்சியை வேலை செய்யும்படிச் செய்வுகேயாகும்,  
எனக்காக பாரும் கவலைகொள்ள வேண்டாம். எல்  
லோரையும் காப்பாற்றுவது போலவே கடவுள் என்  
னையும் காப்பாற்றுவார். இந்த உடலைக்கொண்டு  
நான் அவருக்குச் சேவை செய்ய வேண்டுமென்று  
அவர் திருவளம் கொண்டிருக்கும் வரை எனக்கு  
எவ்விதத் தீங்கும் ஏற்பட மாட்டாது.

உங்கள் ஆழியன்,

கல்கத்தா. — 6-11-46 — மேர. க. காந்தி.

### தர்மகர்த்தாவாகத் தகுந்தவர்

அகில இந்திய சர்க்கா சங்கம் மேற்கொண்டுள்ள  
வேலை பெரியதாகவும் விரிவான தாகவும் ஆகி இருப்ப  
தால் அந்தச் சங்கத்தின்கர்மகர்த்தாவாக இருப்பதற்கு  
ரீதிய யோக்கியதாம்சங்கள் எவ்வ என்று மிகுந்த  
கவனத்துடன் ஆராய வேண்டியதாகும். நான்  
கீழ்க்கண்ட யோக்கியதாம்சங்கள் இருக்கவேண்டு  
மென்று அடிப்பிராயப் படுகிறேன்.

(1) பாரும் பெயருக்கு மட்டும் தர்மகர்த்தா வாக  
இருக்கக் கூடாது, இந்த தேசத்தில் கோடிக்கணக்கான  
மக்கள் வருஷத்தில் ஆறு மாத காலம் வேலை  
இல்லாமல் இருந்து வருவதால் தால் நூற்கக் கூடிய  
வர் ஒவ்வொருவரும் தினந்தோறும் சராசரி ஒருமணி  
நேரம் நூல் நூற்றும் எல்லோரும் தமக்கு வேண்டிய  
துணிக்கு தாமே தூற்றுக்கொள்ளலாம் என்பதில்  
தர்மகர்த்தா நம்பிக்கை யுடையவரா மிகுக்கவேண்டு  
மும்.

(2) இந்த விதமாக அசையாத நம்பிக்கையுடைய  
வர் தமமைப் பார்த்து பிறகும் நடப்பதற்காகவும்  
தேசசேவை செய்தோ மென்ற திருப்பி அடைவதற்காகவும்  
ஒழுங்காக நூல் நூற்கவேண்டும்.

(3) கிராமத்திலுள்ள ஜனங்கள் எந்த விதமாக வாழ்  
கிறார்களோ அந்த வாழ்விற்கு ஒத்த வண்ணம் தங்கள்  
வாழ்வையும் திருத்தி அமைத்துக் கொள்ள வேண்டும்.

(4) இந்தியா தேச மானது கிராமங்களால் ஆன  
தேசம். ஆனால் படித்தவர்கள் அவைகளைப் புறக்க  
கணித்து விட்டார்கள். நம்முடைய கிராமவாசிகளுடைய  
வாழ்வு அதனால் பாதக மட்டந்திருக்கிறது.  
அகில பாரத சர்க்கா சங்கத்தின் தர்மகர்த்தா  
அதைச் சீர்ப்படுத்த முயலவேண்டும். ஆனால் கிராம  
வாழ்வு நகர வாழ்வுபோல் ஆய்விடக்கூடாது.  
அதற்குத் துணை செய்யும் வாழ்வாகவும் ஆய்விடக்  
கூடாது. நகரங்கள்தான் கிராமங்களேபால் வாழு  
வும் கிராமங்களுக்காக வாழுவும் கற்றுக்கொள்ள  
வேண்டும்.

(5) ஒரு தர்மகர்த்தாவின் கணவர் மில்த் தொழிலில்  
தொடர்புடையவராயிருந்தால் அந்த தர்மகர்த்தா  
தாமோ தம்முடைய உறவினர்களோ நூற்ற நூலைக்  
கொண்டு துணி நெய்வதற்காகத் தம்முடைய சொந்த  
தப் பணத்திலிருந்து ஒரு நெகங்களை அமர்த்தி  
துணி நெய்து உபயோகிக்கவேண்டும்.

(6) தர்மகர்த்தா கையால் நூற்றல், கையால்  
கெய்தல் இரண்டையும் பற்றிய நூல்கள் எல்லாவற்

றையும் படித்து அவற்றின் பொருளாதார நன்மை  
யையும் ஆதமீக நன்மையையும் அறிந்துகொள்ள  
வேண்டும். அக்குடன் அவற்றை நாடெடங்கும் பரவச்  
செய்வது எப்படி என்பதை தெரிக்குதொண்டு  
பிறர்க்கு விளக்கிச் சொல்லவேண்டும்.

(7) தர்மகர்த்தா அகில பாரத சர்க்கா சங்கத்தின்  
சரித்திரத்தை அதன் ஆரம்பத்திலிருந்து நாளது  
வரைத் தெரிக்குதொண்டுவேண்டும். அது எப்படி  
துணி உற்பத்தி விஷயத்தில் புரட்சி உண்டாக்கி  
விட்டது என்பதையும் தெரிக்குதொண்டுவேண்டும்.

இவைகள் என்னுடைய கருக்குத்தகள், சங்கம் ஏற்றுக்  
கொண்டால்தான் இவைகள் மற்றவர்களைக்  
கட்டுப்படுத்தும். இவற்றைக் கிருதும் விஷயத்தில்  
உதவியான யோசனைகளை எழுதும்படி கேட்டுக்  
கொள்கிறேன்.

புது தில்லி, — 27-10-46 — மேர. க. காந்தி.

### ஹிந்துஸ்தானி

சுயராஜ்யப் பிரச்னை எவ்வளவு சிக்கலாக ஆகி  
இருக்கிறதோ அவ்வளவு சிக்கலாக நம்முடைய  
தேசிய பாஷை பிரச்னையும் ஆகி இருக்கிறது. சுதந்  
திரமான சமூகத்தை சிர்மாணிக்கும் விஷயத்தில்  
என்ன என்ன பிரச்னைகளைச் சமாளிக்க வேண்டி  
இருக்கும் என்பதைப்பற்றி நாம் முன்கூட்டி ஆராயா  
மல் இருந்துவிட்டோம். அதன் பயனாக இப்பொழுது  
வராளமான பிரச்னைகள் எழுந்து நம் எதிரே  
தோன்றி இருக்கின்றன.

கொஞ்ச காலம் நாம் லிங்கதையை நமது தேசிய  
பாஷையாக ஜனங்களிடையே பொப்புவதற்கு முயன்று  
வந்தோம். உருது பாஷை லிங்கதை மொழியில் அடங்கி  
இருப்பதாகச் சொன்னேன். லிங்கதை பாஷையில்  
சாதாரணமாய் உபயோகிக்கப்பட்டு வந்த அராயிய  
மொழிகளையும் பர்லிய மொழிகளையும் வைத்துக்  
கொள்ள முயன்றோம்.

அதன் மீண்டும் உருது பண்டிதர்கள் உருது பாஷை  
யிலிருந்து சுலபமான லிங்கதை மொழிகள் எல்லாவற்  
றையும் கீக்கிவிட்டு அராயிய மொழிகளையும் பர்லிய  
மொழிகளையும் சேர்த்துக்கொள்ள முயன்றுக்கள்.  
சாதாரணமாயிருந்த உருது மொழி பண்டித உருது  
மொழியாக ஆயிற்று. சாதாரண மக்களுக்கு  
அறிந்துகொள்ள முடியாத லிங்கதை ஆகிவிட்டது.  
அதே சமயத்தில் சில லிங்க பண்டிதர்களும் சாதா  
ரணமாக எல்லோருக்கும் தெரிந்த அராயிய மொழி  
களையும் பர்லிய மொழிகளையும் கீக்கிவிட்டு அவற்றுக்குப்  
பதிலாக ஸம்லிங்கம் மொழிகளைச் சேர்த்துக்  
கொள்ள ஆரம்பித்தார்கள்.

நாம் இந்த இரண்டுவிதமான காரியங்களையும் தடுத்து  
பாஷையை எலிய தாக்க முயன்றோம். ஆனால் அது  
போதாது என்று கண்டோம். ஆரம்பக்கில் லிங்கதை  
யில்லாமல் ஒரே மொழியாக இருக்கப்படுவதுமான  
காலக்கிரமத்தில் அவை ஒரே பாஷையின் இரண்டு  
வித்தியால்மான ரூப பேதக்களாக ஆகிவிட்டன.  
இன்று அவை வித்தியால்மாயிருக்கிறபடியால் அவை  
களை இணைத்து ஒரு பாஷையாகச் செய்வது கஷ்டமாக இருக்கிறது.

வட இந்தியாவிலுள்ள கிராமங்களில் வகிக்கும்  
வித்திகளும் முள்ளீம்களும் சாதாரணமாக தங்கள்  
தினசரி வாழ்க்கையில் பேசுவதும் நாகரிகம், பெர்லிய  
லிங்கம் விட்டு இரண்டிலும் எழுதப்படுவதுமான  
பாஷையே தேசிய பாஷை என்று தேவை பாஷைக்கு  
இலக்கணம் கூறுகின்றோம். லிங்கதை ஜனங்களின்  
பாஷையாக உள்ள வட இந்தியா எது என்று  
சிலர் கேட்கிறார்கள். நாம் வங்காளம், அஸ்லாம்  
இரிஸ்லாம், சிந்து, காஷ்மீரம் ஆகிய பிரதேசங்களைவிட்டு

விடவேண்டி இருக்கிறது, அப்படியானால் பாக்கியுள்ளவை பஞ்சாப், ராஜஸ்தான், ஜக்ய மாகாணம், பிலூர், மகா கோசலம் ஆகியவைகளேயாகும். இந்தப் பிரதேசங்களிலுள்ள கிராமவாசிகள் ஹிந்தியோ உருதுவோ பேசுவதில்லை.

அந்தந்தப் பகுதியில் வேறு வேறு பாஷாபேதங்களே பேசப்படுகின்றன. மஹாராஷ்ட்ரம், குஜரத், வங்காளம், பிலூர், கர்நாடகம் தமிழ்நாடுபோன்ற மாகாணங்களில் வீட்டில் பேசும் பாதையும் வெளியில் பேசும் பாதையும் ஒன்று போலவே இருக்கின்றன. பேசும் பாதைக்கும் எழுதும் பாதைக்கும் கொஞ்சம் வித்தியாஸம் இருந்த போதிலும் அடிப்படையில் இரண்டும் ஒரு பாதையாகத்தான் இருக்கிறது. ஆனால் ஹிந்தியோ உருதுவோ அப்படி இல்லை. திரு. அமர்நாத் ஜி, திரு. தாண்டன்ஜி, திரு. சியோகிஹரி, ராஜேந்திர பாபு, பரில்வாஜி, ஸர்தார் தாராவலிங்ஜி போன்றவர்கள் கூட்டங்களில் பேசும் ஹிந்தி வேறு, வீட்டில் பேசும் ஹிந்தி வேறு. கூட்டங்களில் பேசும் ஹிந்தியும் பத்திரிகைகளில் எழுதும் ஹிந்தியும் வீட்டில் உள்ளவர்களுக்கு அர்த்தமாகா.

பஞ்சாப்பிலுள்ள மூல்லிம்கள் பொதுக்கூட்டங்களில் உருது பாதையில் பேசிகிறார்கள். ஆனால் வீட்டு களில் தேரே வாலி அல்லது பஞ்சாபி என்று வழங்கப்படும் ஒரு பாஷாபேதங்கையே உபயோகிக்கிறார்கள். உதாரணமாக வீட்டில் கான் அப்துல் கபர் கான் புஷ்டு பாதையில் பேசுவார், நேஷன் அப்துல்லா காஷ்மீர் பாதையில் பேசுவார், டாக்டர் சையத் முக மத் பிலூரி பாதையில் பேசுவார். இந்த மாதிரி வீட்டில் ஒரு பாதை வெளியே ஒரு பாதை என்ற வழக்கம் ஹிந்தியாலில் வேறு எந்த பாதையிலும் காணப் படவில்லை.

ஐக்கிய மாகாணத்தில் ஹிந்துக்கள், தங்களுக்குள் பேசிக் கொண்டிருக்கும் பொழுது ஹிந்தியில் பேசுகிறார்கள். யாரேனும் மூல்லிம் வந்து விட்டால் உடனே ஹிந்துஸ்தானியில் பேச ஆரம்பித்து விடுகிறார்கள். ஜக்கிய மாகாணத்திலுள்ள இந்துக்கள் ஹிந்துஸ்தானில் என்று சொல்லும் எனிய ஹிந்தியிலும் எனிய உருதுவிலும் பேச முடியும். ஆதலால் பஞ்சாப் ஜக்கிய மாகாணம் பிலூரிலுள்ள மூல்லிம்கள் எங்கு போன்றும் ஹிந்துஸ்தானியில் பேச முடியும். ஹிந்துஸ்தானி என்பது பஞ்சாபிலிருந்து பிலூர் வரையிலுள்ள பிரதேசத்தின் பாதை என்றும், ஹிந்தி என்பது மூல்லிம்களையும் ஹிந்துக்களையும் பிரதித்துக்களையும் பேசுகிறார்கள். ஹிந்துக்கள் வெண்டுமென்று சிருஷ்டத்தே ஒரு பாதை என்றும் காட்டுவதற்கு சிலர் முயல்கிறார்கள். ஆனால் உண்மை யாதெனில், இந்தப் பிரதேசங்களிலுள்ள இந்துக்கள், மூல்லிம்களுடைய சொகரியத்துக்காக ஹிந்துஸ்தானி என்று சொல்லப்படும் எனிய உருதுவில் பேசுகிறார்கள் என்பதே யாகும்.

மூல்லிம்கள் ஹிந்தியை ஒரு செயற்கைப் பாதை என்று சொல்லுவது தவறு. வங்காளியும் டார்ட்டியும் குஜராத்தியும் எப்படி உற்பத்தியாகி வளர்ந்து வருகின்றனவோ அப்படியேதான் ஹிந்தி பாதையும் உற்பத்தியாகி வளர்ந்து வருகின்றது. வங்காளியையும் மாரத்தியையும், குஜராத்தியையும் செயற்கைப் பாதை என்று மாரும் சொல்லவிடல்லை. அப்படி இருக்க ஹிந்தியையும் செயற்கைப்பட்டம் செயற்கைப்பாதை என்று ஏன் சொல்ல வேண்டும்? நம்முடைய நாட்டிலுள்ள பாதைகளெல்லாம் சரித்திரப் போக்கில் தாமாக உற்பத்தியாகி வளர்ந்தனவே யாகும். அவற்றிலிருந்து ஹிந்தியைத் தனியாகப் பிரித்து செயற்கைப் பாதை என்று அதற்குப் பட்டம் கட்டுவது சியாயமில்லை. ஹிந்தி பேசும் ஜனங்களின் ஒரே குற்றம் யாதெனில் அவர்கள் வீட்டிலும் வெளியிலும் ஹிந்தியைப் பேசு

வதற்குப் பதிலாக வீட்டில் அதன் பாஷாபேதங்கைப் பேசி வருவதுதான். உதாரணமாக ராஜஸ்தானியில் பல பாஷாபேதங்கள் இருக்கின்றன. பிலூரிலும் இரண்டு மூன்று இருக்கின்றன. ஹிந்தியைத் தாய்மொழி என்று கூறிக் கொண்டு அதை வீட்டில் உபயோகியாகும். ஜன நாக புக் மென்று சொல்லி பாஷாபேதங்களை வத்துக் கொள்ள விரும்பினால் அவைகளை வேய சாதாரண மக்களுக்கு எவ்விடமில்லை தயார் செய்ய வேண்டியது அவசியமாகும்.

ஹிந்துஸ்தானிக்கு சரித்திரபூர்வமாக ஈடுபாதையில் கஷ்டங்கள் ஏற்படும்: “சாதாரண ஜனங்களால் எந்தப் பிரதேசத்தில் ஹிந்துஸ்தானியில் பேசப்படுகிறது? ஹிந்துஸ்தானியில் ஹிந்தியை எங்கே இருக்கிறது? நம்முடைய தேசிய பாதையாக ஆகப் போவதாகச் சொல்லுகிற ஹிந்துஸ்தானியில் ஒரு தினசரி பத்திரிகையாவது வாரப் பத்திரிகையாவது, மாதப் பத்திரிகையாவது வெளி வருகிறதா? காங்கியத்தின் ஹரிஜன் சேவக் பத்திரிகையையும் பண்டிட் சுந்தரல்லாஜியின் நயாஹின்து பத்திரிகையையும் காட்ட வேண்டாம். அவைகள் நேற்று உதித்தவை, அவைகளையும் வட இந்தியாவில் உள்ளவர்கள் எப்படி ஏற்றுக் கொள்கிறார்கள் என்பது இனிமேல்தான் தெரியும்” என்று ஜனங்கள் கேட்கிறார்கள். இந்தக் கஷ்டங்களெல்லாம் இல்லாம் விருப்பதற்காக பஞ்சாபிலும், ராஜஸ்தானியிலும் மகா கோசலத்திலும், பிலூரிலும் ஹிந்தி என்ற வழங்கும் பாதை பேசப்படுகிறது என்று பதில் கூறுவோம். இந்தப் பாதையில் பல பத்திரிகைகளும் மாதச் சஞ்சிகைகளும் வெளி வருகின்றன. இலக்கியமும் நாளுக்கு நாள் அதிகமாக வளர்ந்து வருகிறது. இந்த மாகாணங்களில் உருதுவும் காணப்படுகிறது. ஹிந்துக்களும் மூல்லிம்களும் பத்திரிகைகள் வெளி பிடிக்கிறார்கள். இலக்கியம் உண்டாக்குகிறார்கள். அன்புடன் சேவை செய்கிறார்கள். ஹிந்தியின் அங்கி வாரமும் உருதுவின் அல்தவாரமும் ஒன்றேயாகும். ஹிந்திக்குச் செவிலித்தாய் ஸம்ஸ்கிருதம். உருதுவுக்கு செவிலித்தாய் அராபி மொழியும் பெர்ஸிய மொழியும். இப்படி இரண்டு மொழிகளும் வட இந்தியாவில் உபயோகிக்கப் படுகின்றன. அவைகளை ஒன்றாகச் சேர்த்து ஹிந்துஸ்தானியை என்று பெயர் கொடுத்து நாட்டில் பரவச் செய்ய வேண்டும்.

முதலில் ஹிந்தியையும் உருதுவையும் எனியதாகச் செய்தால்தான் இது சாத்தியமாகும். லிபியில் மட்டும் வித்தியாஸம் இருக்கும்படியாக இரண்டையும் எனியதாகச் செய்து விட முடியும். எந்த முறையில் ஹிந்தியையும் உருதுவும் வேறு வேறு பாதையாக ஆயிற்றே அந்த முறையை மாற்றி அவைகளை ஒன்றாக இணைக்க வேண்டும். பத்து வார்த்தைகளுள்ள ஒரு வாக்கியத்தில் ஹிந்து வார்த்தைகளுக்கு இதுதான் அர்த்த மென்று விளக்கிக் காட்ட வேண்டி இருந்தால் அந்த பாதை படிக்க எளிதா யிருது. பர்ஸிய மொழியில் வெளியிடப்படும் இலக்கியத்தில் எனிய உருதுப்பதங்களையும் சாதாரணமாய்த் தெரிந்த ஹிந்திப்பதங்களையும் உபயோகிக்க வேண்டும். நாகரிக லிபியில் எழுதும் இலக்கியத்தில் எனிய ஹிந்திப் பதங்களையும் உபயோகிக்க வேண்டும். அவைகளை ஒன்றாகச் சேர்த்து ஹிந்தியையும் சாதாரணமாகத் தெரிந்த உருதுப் பதங்களையும் உபயோகிக்க வேண்டும்.

ஹிந்தியையும் உருதுவையும் ஒன்றாகச் சேர்ப்பதற்காக சித்திரவதை செய்து சேர்க்கப் புறப்பட்டால் அதைப் படிக்க யாருக்கும் பொறுமை இருக்க மாட்டாது. அவசரப் பட்டால் காரியம் நடவாது. சாவதானமாக நடந்தால்தான் இரண்டிலும் நல்ல அம்சங்கள் ஒன்று சேர்ந்து ஒரு நல்ல பாதையாகும்.

விந்தியோ உருதவோ தாய் பரவையாக இல்லாத  
வர்கள் இரண்டு விப்பையும் கற்க வேண்டியதாகும்  
சாகா கடவுள்கார்.

மத்திய மாகாணத்தில் கலாஸ் இலாகா

சாதாரண காலங்களிலும் சாதாரண சந்தர்ப்பங்கள் வூம் ஜனங்கள் குடிப்பதற்காக வேண்டிய சாராயம் மாகாணத்தில் ஒன்றே இரண்டோ மூன்றே கேட்க திர ஸ்தானங்களில் சாராயம் வடிக்கும் சாலை ஏற்படுத்தி உற்பத்தி செய்யப் படுகிறது. அத்துடன் சர்க்கார் உற்பத்தி செய்கிறவர்களுக்கு ஜில்லஸ்ன்ஸ் கொடுத்து அவர்கள் மூலமாக பல காட்டங்களில் சாராயம் காய்ச்சுவும் கில்லை விகிக்கு விற்கவும் ஏற்பாடு செய்திருக்கிறார்கள். இந்த முறைப்படி சிறிய சாராயம் வடிக்கும் சாலைகள் பல ஜில்லாக்களிலும் சொன்கரியமான இடங்களில் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன. அங்கே உற்பத்தியாகும் சாராயம் கேந்திர ஸ்தானங்களில் உற்பத்தியாகும் சாராயத்தை விட அதிக மளிவாக விற்கப்படுகிறது.

சாதாரணமாக உற்பத்தியாகும் அளவை விடவுப் போன்ற முறையில் பண்மடக்கு அதிகமாக உற்பத்தி செய்யவும் குடிக்கவும் படுகிறது. அதற்குப் பிரகாரணங்கள் இரண்டு :—

(1) மாகாணத்தில் பெரிய சாராய உற்பத்திச் சாலைகள் இரண்டோ மூன்றோதான் இருக்கின்றன ஆனால் இந்தச் சிற்ய உற்பத்திச் சாலைகளோ இந்த வருஷத்தில் சுமார் ஐந்து காணப்படுகின்றன.

(2) இந்தச் சிறிய உற்பத்திச் சாலைகளைச் சேர்ந்த கடைகளில் சாராயம் கேந்திர உற்பத்தி சாலை சாரா பத்தை விட அதிக மலிவாக விற்கிறது. எவ்வளவு மலிவாக என்று என்னுல் சொல்ல முடியாது ஆனால் சிறிய உற்பத்திச் சாலை சாராயம் கேந்திர உற்பத்திச் சாலை சாராயத்தின் ஒலையில் சுமார் நாளீல் ஒரு பக்காக விற்கிறது என்று சொல்லலாம்.

இந்த இரண்டு காரணங்களால் சாராயக் குடி மிகவும் அதிகமான அளவு அதிகப்பட்டிருக்கிறது என்ற எடுத்துக் கூற வேண்டியதில்லை.

தருதிருவ்ட வசமாக இந்தச் சிறிய உற்பத்திச் சாலைகள் கோண்டு, கோர்க், பர்தான் போன்ற ஆதி ஜாடியார் வசிக்கும் பிரதேசங்களிலேயே ஏற்படுத்தப்பட்ட டிருக்கின்றன. வேறு எந்த ஜில்லாக்களிலும் ஏற்படுகிறது படிவில்லை.

இந்த வருத்தத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள சிறிய உற்பத்திச் சாலைகளின் தொகையை ஜில்லா வாரியாக கிடைவது தாக்குமேன்றென் :—

ஜி.ல்லா	2	முத்திச் சாலைகள்
சந்தா	81	
மங்லா	175	
ரெய்ப்பூர்	45	
பிளாஸ்பூர்	89	
துருக்	49	
பாலகாட்	39	
பாந்தாரா	5	
<hr/>		
மொத்தம்	483	

மேலே அதிகமான உற்பத்திச் சாலைகள் காணப்படுவதில் தரன் ஆதி சாதியார் அதிகமாக வசூக்கிடுவதன்.

1939-ம் வருஷத்தில் மாகாண முழுவதும் இருந்த சிறிய உற்பத்திச் சாலைகளின் தொகை 159. 1957-முதல் 1959 வரை ஆகவீ செய்த முதல் காங்கிரஸ் மக்கிரி சபையின் கொள்கூட்டுறை அவைகளிட்க்காலோ

என்னவோ 1940-ல் அந்தத் தொகை 69 ஆக குறைந்திருந்தது. 1941-லும் அந்த மாதிரியாகவே இருந்தது. பிறகு யுத்த சிலைமையினாலும் கலால் கொள்கையில் ஏற்பட்ட மாற்றங்களினாலும் திட்டங்கள் சிறிய உற்பத்திச் சாலைகளின் தொகை 1941-ல் 69 ஆக இருந்தது, 1945-ல் 485 ஆக அதாவது 7மடங்கு அதிகமாக ஏற்பிட்டது.

இந்த வருவித்தில் 483 ஆக இருக்கும் வருகிறது.

இந்தத் தொகை எப்படி ஏறிற்று என்பதைக் கீழே காட்டுகிறேன் :—

வருஷம்	திறிய உற்பத்திச் சாலைகள்
1939	159
1940	69
1941	69
1942	207
1943	248
1944	457
1945	486
1946	483

யுத்த காலத்தில் கிராமாக்கரங்களில் விலை வாசிகளின் ஏற்றக்கால் அதிகமான பணச் செழிப்பு உண்டா இருந்தது என்பதில் சந்தேக மில்கை. ஆதலால் ஆதி சாடியார் என்ற முன்னேற்ற மில்லாத ஜனங்கள் வசிக்கும் பிரதேசங்களில் அதிகமாக சாராயம் கிடைக்கும்படி செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது. அதிகமாகக் கிடைத்தால் அதிகமாக வாங்கப்படும். இப்படி அதிகமான குடியால் அதிகமாகக் கவுடப்படுகிறவர்கள் மாகாணத்திலுள்ள 30 லக்ஷம் ஆதி ஜடியாரே ஆவர். பெரிய உற்பத்திச் சாலைகள் உண்டாகும் சாராயத்தைக் கொண்டுபோக வாகன வசதிகள் இல்லை என்று கூறி, சர்க்கார் மலவிவான சராயத்தை வகுக்க கணக்கான காலன்கள் அந்த முன்னேற்ற மில்லாத ஆதி சாடியார் வசிக்கும் இடங்களுக்கு கொண்டு போய் வெள்ளப் பிரவாகமாக இடும்படி செய்தார்கள்.

சாராயும் கன்றும் ஏராளமாகக் குழிப்பதின் காரணமாக சர்க்காருக்குக் கலால் வருமானம் ஏராளமாய் கிடைக்கிறது. மூன்று முக்கியமான வருஷங்களில் கூட்டுத்துறை வருமானம் வருமா? :-

வருஷம்	வருமானம்
1939	ரூ. 33,76,516
1945	1,64,17,653
1946 (து வருஷம் மட்டும்)	1,08,89,487

ஆகவே 1939 முதல் 1945 வரை உள்ள 6 வருஷ காலத்தில் சாராயத்தாலும் கள்ளாலும் கிடைத்த வருமானம் 5 மடங்காக அதிகரித்திருக்கிறது. 1946-ல் முதல் ஆறு மாத காலத்தில் மட்டுமே சுமார் 109 எக்மாக ஏறி இருக்கிறது. 1946-ம் வருஷம் முழுவதிலும் 2 கோடிக்குக் குறையாமல் கிடைக்கு மென்று எதிர்பார்க்கப் படுகிறது. அது 1939ம் வரு வத்து வருமானத்தைப் பேரல் 6 மடங்கு பெரியதா கும். இதில் மிகுந்த வருத்தம் தரும்விஷயம் பாதை னின், மாகாணத்தின் மொத்த ஜாத் தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினராக இருக்கும் ஆகி ஜாதியா ராகிய பரம ஏழைகளிட மிருந்தே இவ்வளவு அதிக மான கலால் வருமான முழுவதும் வசூலிக்கப்படு கிறது என்பதே யாதும்.

T. S. R. 25

## என் கருத்து :—

இந்த விதமாக வருமானத்தை வசூலிப்பது அதோ ரத்தை அபவாதத்திற் கிடமான முறையில் தூர் உப யோகப்படுத்துவதாகும். அப்பொழுது மற்ற மாசா

ஞங்களைப் போல மத்திய மாகாணத்திலும் பொது ஜனப் பொறுப்புள்ள சர்க்கார் ஏற்பட்டிருப்பதால் இந்தத் தவறு நிக்கப்பட்டு விடுமென்று நம்புகிறேன்.  
[கல்கத்தாவுக்குப்  
போரும் ரயில்ல்] — 29-10-46 — மொ. க. காந்தி.

## தசாம்ச நிறைகள்

இது சம்பந்தமான என்னுடைய அபிப்பிராயம்  
இது :—

(1) நாடு முழுவதிலும் ஒரே விதமான அளவுக்கோ இருக்க வேண்டும் என்பதை முற்றிலும் ஒப்புக் கொள்கிறேன். இப்பொழுதுள்ளவை மிகுந்த குழப்ப மாகத்தான் இருக்கின்றன.

(2) ஆயினும் ராத்தல் என்றும் சேர் என்றும் இரண்டு விதமான அளவுகள் ஏக்காலத்தில் நடை முறையில் இருக்க அனுமதிக்கலாகாது. இந்த விதம் இருப்பதால் ஏமாற்றுவதற்கு அதிகச் சாதகமா யிருக்கிறது.

(୩) ପରିୟ କଣାକୁକଳ ପୋରୁଷତର୍ହୁ ତଶାମ୍ଚ  
ମୁହଁର କୋର୍ଗୁଚମ ଚେଳକର୍ମମାକୁତ୍ତା ନିରୁକ୍ତିରଥୁ.  
ମେଲିନ୍ ମୁହଁମ କଣାକୁପ ପାର୍ପପତର୍କୁମ ଚେଳକର୍ମ  
ମାକୁମ, କାଳ ଅଳବେକୁମ କୋଣ ଅଳବେକୁମ  
ତଥିଆ ଇତର ବିନ୍ଦୁରାଣ ବିଲ୍ଲୁପଙ୍କିଳିଲ ଏଲାମ ଇନ୍ଦର  
ମୁହଁରଯେ ଉପଯୋକିକପିଲିକିରନ୍ତି. ଏରୁ ନୁହ  
ତଶାମ୍ଚ ମୁହଁରିଲୁ “ମେଟରିକ” ମୁହଁରଯାଣ ତୁ  
ଚରିବ ତେଚଙ୍କରିଲୁମ ଏରୁରୁକ କୋଳିପ ପଟ୍ଟିଧୂରକ  
କରନ୍ତି. ଜ୍ଵରୋପିପାଲିଲ ପଲ ପକୁତିକଲିଲ ଚାତାରାଣ  
ବିଲ୍ଲୁପଙ୍କିଳିଲ କୁଟ ଅତିକରାକ ଉପଯୋକିକପ ପାରୁ  
କରନ୍ତି. ଇନ୍ତିଯାଲିଲ ତଶାମ୍ଚ ମୁହଁରଯେ ଏଲିଲୋରୁମ  
ଉପଯୋକିପତାଳି, ନାମ “ମେଟରିକ” ମୁହଁରଯେପ  
ପରିଧୂରଣମାକ ଉପଯୋକିକ ବେଣ୍ଣନ୍ତି. ଇନ୍ତିଯାବକ  
କେନ୍ତରୁ ତନିଯାକ ଛର ତଶାମ୍ଚ ମୁହଁରଯେ ଵକୁପପତୁ  
ନଲିଲିଲିଲ ଏନ୍ତରୁ କରୁତିକିରେନ୍.

(4) ஆனால் தசாம்ச முறையை உபயோகிக்க வேண்டுமானால் ஜனங்களில் பெரும்பாலோர் எழுத்து வாசனை யுள்ளவர்களாகவும் எழுதத் தெரிந்த வர்களாகவும் இருக்கதல் இன்றியமையாதன வாகும். எழுத்து வாசனை யில்லாதவர்களுக்கு கால்காலாகக் கணக்கிடும் முறையே எளிதில் தெரிந்து கொள்ளக்கூடியதாகும். அவர்களுக்கு அதுவே தசாம்ச முறையைவிட அதிக உபயோகமான தாகும். ஆதலால் நம்முடைய தேசத்தில் சகல அளவைகளையும் கால் காலாகப் பிரித்து விடுவதே நல்லது. டி, டி, டி, இவை தசாம்ச மாதலால் தசாம்ச முறைகளும் ரண்பட்டவை அல்ல. பத்துப் பதினைந்து வருவங்கட்டுப் பிறகு தசாம்ச முறையை முற்றிலும் உபயோகிக்கக் கூடிய காலம் வரலாம்.

(5) ஆனால் தற்சமயம் கால்காலாகப் பிரிக்கும் முறையும் சகல அளவுவகள் விஷயத்திலும் ஒழுங்காக அமைக்கப்பட்டிருக்கவில்லை. ரூபாயை 64 பாகமாகவும் சேரை 80 பாகமாகவும் பிரிக்கிறுக்கிறார்கள். இந்திய ஸ்ட்டலோவை கீக்கப்பட்டு இங்கிலீஸ் ஸ்ட்டலோவையே கையாளப்பட்டு வருகிறது. ஆதலால் கால்காலாகப் பிரிக்கும் முறையை ஒழுங்கு செய்தல் அவசியம்.

அதலால் என்னைய யோசனைகள் இவை :—

(1) இந்திய அளவைகளைக் கால் காலாகப் பிரிக்கும் முறையில் திருத்தி அமைக்க வேண்டும்,

(2) ஓவ்வொரு அளவையிலும் அடிப்படையான அளவை சர்வதேச மெட்ரிக் முறைக்கு ஒத்ததாகச் செய்ய வேண்டும். மெட்ரிக் முறையில் சிறுத்தல் அளவையும் முகத்தல் அளவையும் ஒன்றே போன்று சம்மங்கப்பட்டதாக இருப்பது போல் நாமும்

செய்ய வேண்டும். இப்படிப் பூரணமாக மாற்றுவதற்கு சர்க்கார் தயாரா யிருக்கிறதா? பூரணமாக மாற்றின்லதான் யகுக்கும் முறை எனிதா யிருக்கும், இந்த இரண்டு தத்துவங்களையும் அடிப்படையாக வைத்துக்கொண்டால்தான் தசாம்ச முறையை ஏற்றுக்கொள்வதால் நன்மையுண்டு.

கே. ஜி. மண்ணவாலா.

## “ ଏକ୍ଷଣା ଚଲେବା ”

திருமதி நங்கிதாகிருபாளனி குரு தேவருடைய “எக்ளா சலோ ரே” என் னும் புகழ்பெற்ற கீதத்தை இனிமையாகப் பாடினார். எவ்வளவு பெரிய துண்பங்கள் ஏற்பட்டாலும் அவற்றை ஏற்றுக்கொள்ளும்படியான ஆற்றல் அருளும்படி பக்தன் செய்யும் பிரராத்தனையே அந்தப் பாடவின் தாச்பரியமாகும். அதைக் குறித்து மகாத்மா காந்திய்டிகள் மாலைப் பிரராத்தனைச் சமயத்தில் கூறிய தாவது :—

“தம்முடன் கடவுள் எந்தக்காலத்திலும் இருப்பதாக யார் உணர்கின்றாரோ அவர் தனிமையாக இருப்பதாக ஒரு நாளும் என்ன மாட்டார். இந்தப் பாடல் தீமை செய்வேரர்க்குப் பயன்படாது. அவர்கள் பிறர் துணையின்றி வரழு முடியாது.”

ପିଯାରେଲାଳ

## உண்மையான துறவி

எண்பது வயதாகும் தக்கர்பாபாவும் பம்பாய் பிரதம மந்திரி திரு. பாலசாகேப் கேரும் ஹரிஜனங்களுக்கும் ஆகிஜாக்டியர்க்கும் சேவை செய்வதற்காகவே தங்களை அர்ப்பணம் செய்திருப்பவர்கள். திரு. கேர் வக்கிலாக இருக்கும் போதுகூட பம்பாய் சுற்றுப் புறக்கிலுள்ள தோல் பதனிடுவோர்க்கும், தோல் வேலை செய்வோர்க்கும் சேவை செய்து வந்தார். பிரராத்தனை சமயத்தில் தக்கர் பாபாவையும் திரு கேரையும் பாடும்படி காந்தியழகன் கேட்டுக் கொண்டார்.

தக்கார் பாபா இனோனுருட்டைய ஊக்கத்துடன் “ என் மனம் துறவையே நாடுகின்றது ” என்று பொருள் படும் கீர்த்தனையை அழகாகப் பாடினார். காங்கிரஸ் கள் அதைக் குறித்து கீழ்க்கண்டவாறு கூறினார்:—

“நாம் பண்டைக்காலத்தில் தண்டும் கமண்டலமும் கையில் வைத்துக்கொண்டிருந்த துறவி போல் ஆக வேண்டியதில்லை. நம்முடைய மனம் மட்டும் துறவு மனப் பான்மை யுடையதாக ஆகவேண்டும். அங்ம் நாளில்தனவுந்தர்கள் என்றும் தரித்திரர்கள் என்றுத இரண்டு வகுப்பார் இருந்தார்கள். அதனால் அங்க நாளில் பிச்சை யெடுப்போரும் இருந்துவந்தார்கள். ஆனால் தீப்பொழுதும் அப்படியே காணப்பட்டாலும் நம்முடைய மனம் அந்த முறையை வெறுக்க ஆரம் பித்து விட்டது. வருங்காலத்தில் சமூகத்தில் தனவுந் தர் தரித்திர் என்ற பாகுபாடும் நிற வேறுபாடும் தேச வேறுபாடும் இருக்கமாட்டா. இனி வேண் டிய தெல்லா மனத தயமை ஒன்றே யாகும். ஹரிஜனங்களுக்கும் ஆதி ஜாதியார்க்கும் சேவை செய்வதற்கே தமிழ்மை வாழ்காள் முழுவதையும் அர்ப்பணம் செய்து விட்ட தக்கார் பாபா அத்தகைய காரணியாவார்.”

திரு. கேர், துக்காராமின் கீர்த்தனையைப் பாடினார். அதில் பக்தர் தீய எண்ணங்கள் உண்டாவதைச் சிட்கண்ணக்குருடு ஆவதையே விரும்புவதாகக் கூறுகிறார். அதுபோலவே தீய பேச்சைக் கேட்பதை விடச் செய்தா யிருப்பதையே விரும்புகிறார். இறுதியில் கடவுள்கடைய திருநாமம் ஒன்றிலேயே பக்தருடைய ஆன்மாவானது அம்ந்து விடுகின்றது.

ବିଦ୍ୟାରେଖା